

க.பொ.த. (உ.தர) உதவிக் கருத்தரங்கு - 2016

கணக்கீடு I (பல்தேர்வு)

விடைகளுக்கான வழிகாட்டல்

வினா இலக்கம்	விடை இலக்கம்
1	4
2	5
3	2
4	2
5	2
6	5
7	3
8	5
9	4
10	3
11	2
12	3
13	2
14	3
15	5

வினா இலக்கம்	விடை இலக்கம்
16	4
17	2
18	3
19	3
20	1
21	5
22	1
23	2
24	4
25	2
26	4
27	3
28	1
29	2
30	2

(1 தொடக்கம் 30 வரையான விடைகளுக்கு $30 \times 4 = 120$)

சொத்து	பொறுப்பு	உரிமை	
31. (1) மாற்றமில்லை	குறையும்	அதிகரிக்கும்	(01)
(2) குறையும்	மாற்றமில்லை	குறையும்	(01)
(3) குறையும்	குறையும்	மாற்றமில்லை	(01)
(4) அதிகரிக்கும்	அதிகரிக்கும்	மாற்றமில்லை	(01)

32. ரூ. 2 600 (04)

33. (அ) ரூ. 680 000 (02)
(ஆ) ரூ. 670 000 (02)

34. A - ஏற்படாது (01)
B - ஏற்படும் (01)
C - ஏற்படாது (01)
D - ஏற்படாது (01)

35. அறிக்கைப்படுத்தும் அலகொன்றில் தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கும் எதிர்கால முதலீட்டாளர்களுக்கும் கடன் வழங்குநர்களுக்கும், ஏனைய கடன் கொடுநர்களுக்கும், அந்த அலகின்றிகு தேவையான வளங்களை வழங்குதல் தொடர்பில் தீர்மானமெடுப்பதற்குத் தேவையான நிதித் தகவல்களை வழங்குவதாகும். (04)

36. A - தொடர்ந்தியங்கும் (01)
B - கால அளவீட்டு எண்ணக்கரு (01)
C - அட்டுரு எண்ணக்கரு (01)
D - தோற்றத்திலும் பார்க்க கருத்து முக்கியத்துவ எண்ணக்கரு (01)

37. ரூ. 400 000 (04)

38. ரூ. 580 000 (04)

39. ரூ. 220 000 (04)

40. - கல்யாணி - ரூ. 176 000 (02)
நதீமா - ரூ. 24 000 (02)

41. ஏற்பாடுகள் நிகழ்த்தக்க பொறுப்புகள்

(1) நிதிக் கூற்றில் பொறுப்பொன்றாக இனங்காணப்படும்.	(1) நிதிக் கூற்றினுள் பொறுப்பொன்றாக இனம் காணப்படுவதில்லை.	(02)
(2) நிகழ்கால கடப்பாடு காணப்படல்.	(2) நிகழ்கால கடப்பாடு இல்லை அல்லது நிகழ்கால கடப்பாடு காணப்பட்டாலும் வளங்கள் வெளியில் பாய்ந்து செல்லக்கூடிய தன்மை அல்லது நம்பகமான மதிப்பீடு இல்லை.	(02)

42. சீராக்கும் நிகழ்வுகள் சீராக்காத நிகழ்வுகள்

1	✓.....	(01)
2✓.....		(01)
3	✓.....	(01)
4✓.....		(01)

43. (அ) பொது ஒதுக்கக் கணக்கு வரவு 40 000
சாதாரண பங்குகள் மூலதன கணக்கு செலவு 40 000 (02)

(ஆ) ரூ. 458 000 (02)

44. (அ) விண்ணப்ப, ஒதுக்குக் கணக்கு வரவு 5 000 000
காசு/வங்கி 5 000 000 (02)

(ஆ) விண்ணப்ப ஒதுக்கக் கணக்கு வரவு 10 000 000
சாதாரண பங்கு மூலதனக் கணக்கு 10 000 000 (02)

45. அ - பசிர் கம்பனி (01)

ஆ - பசிர் கம்பனி (01)

இ - சமீர் கம்பனி (01)

ஈ - சமீர் கம்பனி (01)

46. (i) கொள்வனவு வேண்டுகோள் பத்திரம் (01)

(ii) பொருள் வேண்டுகோள் பத்திரம் (01)

(iii) கட்டளை (01)

(iv) பொருள் கிடைப்பனவுப் பத்திரம் (01)

47. 100 அலகுகளாகும். (04)

48. தரித்திருக்கும் காலம் செயற்படு காலம்

1	✓.....	(01)
2✓.....		(01)
3✓.....		(01)
4	✓.....	(01)

49. A - உண்மை (01)

B - பொய் (01)

C - பொய் (01)

D - உண்மை (01)

50. (அ) 2500 அலகுகள் (02)

(ஆ) ரூபா 100 000 (02)

க.பொ.த. (உ.தர) உதவிக் கருத்தரங்கு - 2016
கணக்கீடு II

விடைகளுக்கான வழிகாட்டல்

1. (1)

வரையறுக்கப்பட்ட சியாம் பொதுக்கம்பனியின்
2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாப நட்புமம்
ஏனைய விரிவான வருமானக் கூற்றும்

	குறிப்பு	(ரூ000)
விற்பனை		15 700
விற்பனைக் கிரயம்		(8 800)
மொத்த இலாபம்		6 900
ஏனைய வருமானங்கள்	01	30
		6 930
விநியோகச் செலவுகள்		(454)
நிர்வாகச் செலவுகள்		(2 462)
ஏனைய செலவுகள்		450
பகுதிச் செலவுகள்		(240)
வரிக்கு முன்னரான இலாபம்	02	4 224
வருமான வரி		(1 408)
நிதியாண்டுக்குரிய இலாபம்		2 816
ஏனைய விரிவான வருமானம்		
காணி மீள் மதிப்பீட்டு மிகை		1 500
கட்டட மீள் மதிப்பீட்டு மிகை		400
மொத்த விரிவான வருமானம்		4 716

குறிப்பு (ரூபா 000)

குறிப்பு 01 -

ஏனைய வருமானங்கள்
திறைசேரி உண்டியல் வட்டி 30

குறிப்பு 02 -

வரிக்கு முன்னரான இலாபத்தைக் கணக்கும்போது பின்வரும் செலவுகள் கழிக்கப்பட்டுள்ளன.

இருப்பு பதிவழிப்பு	50
ஆதனம் பொறி மற்றும் உபகரண தேய்வு	880
குத்தகை வட்டி	240
EPF செலவுகள்	135
ETF செலவுகள்	27

செய்கை (ரூபா 000 களில்)

விற்பனைக் கிரயம்

ஆரம்ப இருப்பு
கொள்வனவு

இருதி இருப்பு

1 800

8 500

10 300

(1 500)

8 800

நிர்வாகச் செலவுகள்

தளபாட உபகரணத் தேய்வு

கட்டட வாடகை

மின்சாரமும் தொலைபேசியும்

கட்டட தேய்வு

EPF செலவுகள்

ETF செலவுகள்

சம்பளம்

வரியும் காப்புறுதியும்

80

360

320

500

135

27

900

140

2 462

விநியோகச் செலவுகள்

விநியோக வான் தேய்வு

அறவிட முடியா ஐயக்கடன்

மோட்டார் வாகன எரிபொருளும் பராமரிப்பும்

விற்பனைத் தரகு

300

22

80

52

454

ஏனைய செலவுகள்

மீள் மதிப்பீட்டு இலாபத்தை ஈடுசெய்தல்

இருப்பு பதிவழிப்பு

(500)

50

(450)

நிதிச் செலவுகள்

குத்தகை வட்டி

240

(2)

வரையறுக்கப்பட்ட சியாம் கம்பனி
2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான
உரிமை மாற்றல் கூற்று

(ரூபா 000)

	கூறப்பட்ட சா.ப. மூலதனம்	மீள் மதிப்பீட்டு ஒதுக்கம்	பொது ஒதுக்கம்	நிறுத்தி வைத்த உழைப்புகள்	மொத்தம்
2015.04.01 மீதி	10 000	-	1 500	944	12 444
மொ.விரி.வருமானம்	-	1 900	-	2 816	4 716
பொ.ஒதுக்கற்.மாற்.	-	-	500	(500)	-
2016.03.31 தேய்வு	10 000	1 900	2 000	3 260	17 160

(3)

வரையறுக்கப்பட்ட சியாம் கம்பனி

2016.03.31 ஆம் திகதி

நிதி நிலைமக் கூற்று

	குறிப்பு	(ரூ.000)	(ரூ.000)
நடைமுறை அல்லாத சொத்துக்கள்			
ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள்	03		14 780
நடைமுறைச் சொத்துக்கள்			
இருப்பு		1 450	
வியா. கிடைக்க வேண்டியவை		3 078	
முற்பண.செலுத்திய வாடகை		360	
கிடைக்கவேண்டிய வட்டி		30	
காசும் காசுக்கு சமமானவைகளும்	04	1 712	6 630
மொத்த சொத்துக்கள்			21 410
உரிமையும் பொறுப்புக்களும்			
கூறப்பட்ட மூலதனம்			
சாதாரண பங்குகள்			10 000
ஒதுக்கங்கள்			
மீள்மதிப்பீட்டு ஒதுக்கம்		1 900	
பொது ஒதுக்கம்		2 000	
நிறுத்தி வைத்த உழைப்புக்கள்		3 260	7 160
நடைமுறை அல்லாத சொத்துக்கள்			
குத்தகை கடன்கொடுநர்			705
நடைமுறைச் சொத்துக்கள்			
வியா.செலுத்தவேண்டியவை		1 535	
குத்தகைக் கடன் கொடுநர்		270	
செலுத்த வேண்டிய EPF		225	
செலுத்த வேண்டிய ETF		27	
செலுத்த வேண்டிய வரியும் காப்புறுதியும்		80	
செலுத்த வேண்டிய வருமான வரி		1 408	3 545
			21 410

குறிப்பு 03 - ஆதனம் பொறி மற்றும் உபகரணம் (ரூபா 000)

	காணி	நிர்வாகக் கட்டடம்	விநியோக மோட்டார் வான்	தளபாட உபகரண காரி.	மொத்தம்
கிரயம்					
2015.04.01 இல் மீதி	8 000	5 000	-	800	13 800
மீள் மதிப்பீடு	2 000	400	-	-	2 400
மீள் மதிப்பீட்டின் அடிப்படையிலான தேய்வினை மாற்றுதல்	-	(2 000)	-	-	(2 000)
கையகப்படுத்துதல்	-	-	1 200	-	1 200
2016/03/31 இல் மீதி	10 000	3 400	1 200	800	15 400
தேய்வு ஏற்பாடு செய்தல்					
2015.04.01 இல் மீதி	-	1 500	-	240	1 740
நிதியாண்டுக்குரிய தேய்வு	-	500	300	80	880
மீள் மதிப்பீட்டின்படி தேய்வினை மாற்றுதல்	-	(2 000)	-	-	(2 000)
2016.03.31 இல் மீதி	-	-	300	320	620
2016.03.31 தேறிய பெறுமதி	10 000	3 400	900	480	14 780

குறிப்பு : 04

	ரூபா
திறைசேரி உண்டியல்கள்	1 200 000
வங்கி மீதி	512 000
	<u>1 712 000</u>

குறிப்பு : 05

சாதாரண பங்குளுக்கு ரூபா 600 000 பங்கிலாபம் செலுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

2. (அ) (1)

நதி, சஜி, வணிகத்தின்

2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமானக் கூற்று
(ரூபா 000)

விற்பனை		5 000
விற்பனைக் கிரயம்		
ஆரம்ப இருப்பு	250	
கொள்வனவு	2 800	
	<u>3 050</u>	
இறுதி இருப்பு	(700)	(2 350)
மொத்த இலாபம்		2 650
செயற்பாட்டுச் செலவுகள்		
சம்பளம்	400	
விநியோகச் செலவுகள்	720	
தேய்வு	380	
ஐயக்கடன் ஏற்பாடு (மிகை)	(50)	
கடன் வட்டி	75	
காரியாலய செலவுகள்	640	(2 165)
தேறிய இலாபம்		485
மூலதன வட்டி - நதி	82	
- சஜி	62	(144)
சம்பளம் - நதி	120	
- சஜி	120	(240)
இலாப பங்கு - நதி	50.5	
- சஜி	50.5	(101)
		<u>0</u>

(2)

மூலதனக் கணக்கு

(ரூபா 000)

	நதி	சஜி	ராஜி		நதி	சஜி	ராஜி
நன்மதிப்பு	400	400	-	மீ/கீ/கொ/வ	900	700	800
கடன் கணக்கு			1 500	நன்மதிப்பு	320	320	160
மீ/கீ/கொ/செ	820	620		நடைமு. க/கு	-		540
	1 220	1 020	1 500		1 220	1020	1 500
				மீ/கீ/கொ/வ	820	620	

நடைமுறைக் கணக்கு

(ரூபா 000)

	நதி	சஜி	ராஜி		நதி	சஜி	ராஜி
மூலதன.மீதி	-	-	540	மீ/கீ/கொ/வ	460	400	540
எடுப்பனவு	240	260	-	மூலதன வட்டி	82	62	-
மீதி	472.5	372.5		சம்பளம்	120	120	-
	712.5	632.5	540	இலாபப் பங்கு	50.5	50.5	-
					712.5	632.5	540
				மீ/கீ/கொ/வ	472.5	372.5	-

(3)

நதி, சஜி பங்குடமை வணிகத்தின்
2016/3/31 இல் உள்ளவாறான நிதி நிலைமக்கூற்று (ரூபா 000)

நடைமுறை அல்லாத சொத்துக்கள்			
ஆதனம் பொறி மற்றும் உபகரணம்		3 800	
திரண்ட தேய்வு		(1 200)	2 600
நடைமுறைச் சொத்துக்கள்			
இருப்பு		700	
கடன்பட்டோர்	500		
(-) ஐயக்கடன் ஏற்பாடு	(100)	400	
முற்பண விநி. செலவுகள்		180	
காசு மீதி		155	1 435
			4 035
மூலதனக் கணக்கு	நதி	820	
	சஜி	620	1 440
நடைமுறைக் கணக்கு	நதி	472.5	
	சஜி	372.5	845
நடைமுறை அல்லாத பொறுப்புகள்			1 500
ராஜியின் கடன் கணக்கு			
நடைமுறை பொறுப்புகள்			
அட்டுறு. காரி. செலவுகள்		150	
கடன் கொடுநர்		100	250
			4 035

செய்கை : ரூபா 000

கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு			கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கு				
மீதி	750	காசு	5 250	காசு	3 100	மீதி	400
விற்பனை	5 000	மீ/செ	500	மீ/செ	100	கொள்வனவு	2 800
	<u>5 750</u>		<u>5 750</u>		<u>3 200</u>		<u>3 200</u>

காரியாலயச் செலவுகள்			
காசு	600	மீதி	110
மீ/செ	150	வரு/செ	640
	<u>750</u>		<u>750</u>

காசு			
மீ/வ	480	ஊழியர் சம்பளம்	400
க.ப. பெற்.	5 250	க. கொடு.	3 100
		காரி. செல.	600
		விநி. செலவு	900
		பற்று	500
		கடன் வட்டி	75
		மீ/செ	155
	<u>5730</u>		<u>5730</u>

(ஆ) (1) பொது மேந்தலைக்கிரய பகுப்பாய்வுப் பத்திரம்

விபரம்	அடிப்படை	உற்பத்தி			சேவை	
		மொத்தம்	முடிவுரு.	நிற்பூச்சிடல்	களஞ்சியம்	பராமரிப்பு
ஆரம்பப் பகிர்வு	-	1 280 000	505 000	600 000	105 000	70 000
மேற்பார்யாளர் சம்பளம்	நேரடி	259 000	120 000	139 000	-	-
ஊழியர் நலன்புரிச் செலவு	ஊழி.எண்ணிக்கை(5:3:1:1)	100 000	50 000	30 000	10 000	10 000
பரா.பொது. மேந். கிரயம்	பரா. மணித்தியாலம் (5:3)	1 639 000	675 000	769 000	115 000	80 000
களஞ்சிய பொது.மேந்.கிரயம்	வேண்டுகோள் பத்.எண்(2:3)	-	50 000	30 000	-	(80 000)
		-	46 000	69 000	(115 000)	-
		<u>1 639 000</u>	<u>771 000</u>	<u>868 000</u>	<u>-</u>	<u>-</u>

(2) நேர் பொருள் கிரயம்	ரூபா 400
நேர் கூலிக் கிரயம்	200
பொது மேந். கிரயம் - முடிவுறுத்தல் 1 x 257	257
நிற்பூச்சிடல் 1/2 x 434	217
	<u>1074</u>

(3) நேர் பொருள் கிரயம்	400
நேர் கூலிக் கிரயம்	200
பொது மேந். கிரயம் 600 x $\frac{75}{100}$	450
	<u>1050</u>

செய்கை

பொது மேந்தலைக் கிரய உள்ளீர்ப்பு	முடிவுறுத்தல்	நிற்பூச்சிடல்
விகிதம்	771 000	868 000
	<u>3 000</u>	<u>2 000</u>
மணித்தியாலத்திற்கு ரூபா 257		மணித்தியாலத்திற்கு ரூபா 434

3. (அ) (1)

(ரூபா 000)

கொ. வாங்கல் இலக்கம் மீதி	சொத்து				பொறுப்பு		உரிமை
	ஆதனம் பொறி மற்றும் உபகரணம்	வியா.கிடைக்க வேண்டியவை	சரக்கிருப்பு	காசு	வியா.செலுத்த வேண்டியவை	வங்கிக் கடன்	
மீ/கீ/வ	+ 2 900	+ 135	+ 165	+ 550	+ 450	+ 100	3 200
1			+ 65	- 65			
2		+ 40	- 80	+ 75			+ 35
3				- 20			- 20
4		- 100		+ 95			- 5
5				- 5			- 5
6				- 6		-5	- 1
மொத்தம்	+ 2 900	+ 75	+ 150	+ 624	+ 450	+ 95	+ 3 204

(2) தேறிய இலாபம் = இறுதி தே.சொ - ஆரம்ப தே.சொ + பற்று
9 000 = 3 204 000 - 3 200 000 + 5 000

3. (ஆ) (1)

(ரூபா 000)

உழைப்பு						கழிப்பனவு					தேறிய சம்பளம்	EPF	ETF
அடிப். சம்பளம்	ஊக்குவிப்பு கொடுப்பனவு	இலாப பங்கு	போக்கு வரத்து செலவு	மேலதிக நேரக் கொடு.	மொத். சம்பளம்	EPF	சம்பள முற் பணம்	கடன் தவணை கட்டண.	விழா முற் பணம்	மொத்த கழிப்பனவு			
2 800	300	470	260	50	3 880	280	300	80	500	1 160	2 720	420	84

(2) நேர் சம்பளம் உற்பத்தி ஊழியர் ரூ.000 உற்பத்தி பொ.மேந்.(மேற்பார்வையாளர்) ரூ.000 மொ.கூலிக்கிரயம் ரூ.000

அடிப்படைச் சம்.	1 500
ஊக்.கொடுப்பனவு	250
போக்.கொடுப்பனவு	100
மேலதிக நேர.கொடு	50
EPF	225
ETF	45

அடிப்.சம்பளம்	300
ஊக்.கொடுப்பனவு	50
போக்.கொடுப்பனவு	10
EPF	45
ETF	9
	<u>414</u>

அடிப்.சம்பளம்	2 800
ஊக்.கொடுப்பனவு	300
இலாபப் பங்கு	470
போக்.கொடுப்பனவு	260
மேலதிக நேர.கொடு	50
EPF	420
ETF	84

2 170

4 384

4. (அ) (1) கடன்கொடுநர் பேரேடு

அமீர்			
வெ.தி	5 000	மீ/வ	20 000
காசு	20 000	கொள்வனவு	75 000
காசு	15 000		
மீ/செ	55 000		
	<u>95 000</u>		<u>95 000</u>
		மீ/வ	55 000

சரித் கணக்கு			
காசு	10 000	மீ/வ	30 000
		கொள்வனவு	60 000
மீ/செ	80 000		
	<u>90 000</u>		<u>90 000</u>
		மீ/வ	80 000

ஐனித் கணக்கு		சுமித்	
காசு	30 000	காசு	10 000
	மீ/வ	மீ/வ	16 000
	கொள்வனவு		
மீ/செ	31 500	மீ/செ	6 000
	<u>61 500</u>		<u>16 000</u>
	மீ/வ		<u>6 000</u>
	31 500		

கடன்கொடுநர் பட்டியல் : (ரூபா)

அமீர்	55 000
சரித்	80 000
ஐனித்	31 500
சுமித்	6 000
	<u>172 500</u>

(2) பொதுப் பேரேடு

கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கு (ரூ.)	
காசு	105 000
வெளித்திரும்பல்	5 000
	மீ/கீ/கொ/வ
	கொள்வனவு
	லலித்
	(பல்வேறு செலவுகள்)
மீ/கீ/கொ/செ	<u>172 500</u>
	282 500
	மீ/கீ/கொ/வ
	90 000
	172 500
	20 000
	<u>282 500</u>
	172 500

கொள்வனவுக் கணக்கு	
கடன்பட்.கட்டு.க/கு	172 500
காசு	70 000
	<u>242 500</u>
	இ. நட.
	242 500

(ஆ) (1)

$$\begin{aligned} & \text{வருடத்திற்கான தேய்வு - கட்டடம்} \\ & \frac{6\,500 + 1\,250 - 3\,250}{15} \\ & \underline{\underline{\text{ரூ. } 300}} \end{aligned}$$

$$\begin{aligned} & \text{தளபாட உபகரணங்களும் இணைப்புக்களும்} \\ & \frac{1\,000 - 200}{20} \\ & \underline{\underline{\text{ரூ. } 40}} \end{aligned}$$

$$\begin{aligned} & \text{காரியாலய உபகரணங்கள்} \\ & \frac{(500 - 50)}{9} \times \frac{1}{2} \\ & \underline{\underline{\text{ரூ. } 25}} \end{aligned}$$

$$\begin{aligned} (2) \quad & \text{மீள் மதிப்பீட்டுத் திகதியில் தேறிய பெறுமதி} = 4\,800 - 2\,200 = 2\,600 \\ & \text{மீள் மதிப்பீட்டு இலாபம்} = 3\,800 - 2\,600 \\ & = \underline{\underline{\text{ரூ. } 1\,200}} \end{aligned}$$

(3)	இயந்திர அகற்றல் கணக்கு		(ரூ. 000)
இயந்திர கணக்கு	3 000	தேய்வு ஏற். கணக்கு	1 500
		காசு	1 000
		இ. ந. க/கு	500
	<u>3 000</u>		<u>3 000</u>

5. (அ)

வரையறுக்கப்பட்ட சூர்யா பொதுக்கம்பனியின்
2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான
காசுப் பாய்ச்சல் கூற்று (ரூ.000)

செயற்பாட்டு நடவடிக்கைகளின் மூலமான காசுப்பாய்ச்சல்		
காசு விற்பனை	5 100	
கடன்பட்டோரிடம் கிடைத்தது	3 510	
கடன்கொடுநருக்கு செலுத்தியது	(5 580)	
செயற் - செலவு செலுத்தியது	(2 465)	
செயற்பாட்டு நடவடிக்கைகளில் உருவான காசுப்பாய்ச்சல்	565	
செலுத்திய கடன்	(70)	
செலுத்திய வரி	(190)	
செயற்.நடவடிக்க.மூலம் உருவான தேறிய காசுப்பாய்ச்சல்		305
முதலீட்டு நடவடிக்கை மூலமான காசும் பாய்ச்சல்		
இயந்திர விற்பனை	900	
ஆதனம் பொறி மற்றும் உபகரண கொள்வனவு	(880)	
முதலீட்டு நடவடி. மூலம் உருவான தே. காசுப்பாய்ச்சல்		20
நிதி நடவடிக்கை மூலமான காசுப்பாய்ச்சல்		
பங்கிலாபம் செலுத்தியது	(60)	
வங்கிக் கடன் செலுத்தியது	(400)	
வங்கிக் கடன் எடுத்தது	200	
பங்கு வழங்கல்	300	
நிதி நடவடிக்க. மூலம் உருவான தேறிய காசுப்பாய்ச்சல்		40
காசும், காசுக்கு சமமானவைகளின் தேறிய அதிகரப்பு		365
2015.04.01 இல் காசும் காசுக்கு சமமானவைகளும்		(195)
2016.03.31 இல் காசும் காசுக்கு சமமானவைகளும்		<u>170</u>

(ஆ) (1)

பொது நாட்குறிப்பேடு

ரூபா

		வரவு	செலவு
1	கடன்பட்டோர் கணக்கு கொடுத்த கழிவுக் கணக்கு (கொடு. கழிவு கூடுதலாகப் பதியப்பட்டது திருத்தப்படல்)	1 800	1 800
2	விற்பனைக் கணக்கு தொங்கல் கணக்கு (விற்பனை இரு முறைப் பதியப்பட்டது திருத்தப்படல்)	20 000	20 000
3 i	கடன்பட்டோர் கணக்கு தொங்கல் கணக்கு (கடன் கொடுநர்களுக்குச் செலுத்தியது கணக்கில் பதியப்படாமை திருத்தப்படல்)	15 000	15 000
3 ii	சம்பளக் கணக்கு தொங்கல் கணக்கு (சம்பளக் கொடுப்பனவு அக்கணக்கில் பதியப்படாத வழு திருத்தப்படல்)	65 000	65 000

தேறிய இலாபத்தை திருத்துதல் (ரூபா)

திருத்தமுன்னர் தேறிய இலாபம்		300 000
+ கொ.கழிவு	1 800	1 800
		301 800
- விற்பனை	20 000	
சம்பளம்	15 000	
		(35 000)
சரியான இலாபம்		266 800

(2)

2015/12/31 இல்
நிதி நிலைமைக் கூற்று

	ரூபா	ரூபா
ஆதனம் பொறி மற்றும் உபக.		600 000
நடைமுறை சொத்துகள் :		
சரக்கிருப்பு	240 000	
கடன் பட்டோர்	111 800	
வங்கியிலும் கையிலும் காசு	280 000	
		631 800
உரிமை :		1 231 800
மூலதனம்	800 000	
தேறிய இலாபம்	266 800	1 066 800
நடைமுறை பொறுப்புகள் :		
கடன் பெறுநர்		165 000
		1 231 800

6. (அ)

$$(1) \frac{\text{நிலையான கிரயம்}}{\text{அலகுக்கான பங்களிப்பு}} = \frac{35\,000}{70} = \underline{\underline{\text{டிக்கெட்டுகள் 500}}}$$

$$(2) \frac{\text{நிலையான கிர. + தேவையான இலா}}{\text{அலகுக்கான பங்களிப்பு}} = \frac{35\,000 + 35\,000}{70} = \underline{\underline{\text{1000 டிக்கெட்டுகள்}}}$$

$$(3) \text{மொத். பங்களிப்பு} - \text{நிலை. கிரயம்} = \text{இலாபம்}$$

$$70 \times 750 - 35\,000 = \underline{\underline{\text{ரூ. 17\,500}}}$$

$$(4) \frac{\text{நிலை.கிரயம்} + \text{உத்தேச இலாபம்}}{\text{அலகுகளின் எண்ணிக்கை}} = \text{அலகுக்கான பங்களிப்பு}$$

$$\frac{35\,000 + 37\,000}{800} = \text{ரூ. 90}$$

$$\text{விற்பனை விலை} = \text{மாறும் கிரயம்} + \text{பங்களிப்பு}$$

$$= 30 + 90$$

$$= \underline{\underline{\text{ரூ. 120}}}$$

மாற்று விடை

	ரூ.
விற்பனை	96 000
மாறும் கிரயம்	(24 000)
பங்களிப்பு	72 000
நிலையான கிரயம்	(35 000)
இலாபம்	37 000
விற்பனை விலை =	96 000
	800
	<u>ரூ. 120</u>

(ஆ)

பெறுவனவு நாட்குறிப்பேடு

(ரூ.000)

விபரம்	கழிவு	பெறுமதி	பகுப்பாய்வு நிரல்				
			விற்பனை	கடன்பட். கணக்கு	மூலதனம்	மேலதிக வருமானம்	ஏனையவை
காசு விற்பனை		560	560				
காரியாலய உபக.விற்பனை	4	200					200
கடன்பட்டோர் கிடைத்தது		320		320			
மேலதிக வருமானம்		60				60	
மூலதனமிடல்		150			150		200
	4	1290	560	320	150	60	

விற்பனை நாட்குறிப்பு

(ரூ.000)

திகதி	விபரம்	கழிவு	பெறுமதி	பகுப்பாய்வு நிரல்			
				கொள்வனவு	கடன் கொடுநர் கொடுப்பனவு	எடுப்பனவு	செலவு
	காகக் கொள்வனவு		420	420			
	க.கொ. கொடுப்பனவு	3	300		300		
	கொ. செலவுகள்		240				240
	எடுப்பனவு		40			40	
		3	1000	420	300	40	240

(2)

திருத்திய வங்கிக் கணக்கு (ரூ.000)

மீதி கீ/வ	300	வங்கிக் கட்டணம்	20
நே.பெறுவனவு	100	நிலை. கட்டணம்	15
		மதிப். காசோலை	90
		மீ/கீ/செ	275
	<u>400</u>		<u>400</u>

வங்கி இணக்கக் கூற்று

(ரூ. 000)

திருத்திய வங்கிக் கணக்கின்படி மீதி	275
(+) கொடுப. முன்வைக். காசோலை	300
	575
(-) தீர்வையாகாத காசோலைகள்	(200)
வங்கிக் கூற்றின் மீதி	<u>375</u>

(3)

செய்கை

வங்கிக் கட்டுப்பாட்டுக் கணக்கு (ரூ. 000)

கீ/வ	10	கொள்.	420
விற்பனை	560	கட. கொடு.	300
காரி. உப. விற்பனை	200	செலவு	240
கடன் பட்.	320	பற்று	40
வருமானம்	60		
மூலதனம்	150	கீ/செ	300
	<u>1300</u>		<u>1300</u>

7 (அ) (1)

(ரூபா 000)

கொள்விலை	(2 500)
பொருத்துதல் கிரயம்	(200)
வேலைத்தள ஒழுங்கமைத்தல்	(300)
போக்குவரத்துக் கிரயம்	(100)
தொழிற்படு மூலதன அதிகரிப்பு	(150)
பழைய இயந். விற்ப. விலை	600
	<u>2 650</u>

(2)	வருடம்	கிடைப்புக்களின் அதிகரிப்பு	கொடுப்பனவுகளின் அதிகரிப்பு	தொழிற்பு மூலதனம் தேறியது	இழிவுப் பெறுமதி	தேறிய காகப் பாய்ச்சல்
	1	1 000	200	-	-	800
	2	1 400	300	-	-	1 100
	3	1 500	500	-	-	1 000
	4	1 400	750	150	200	1 000

(3) மீள் திருப்பல் காலம் - : 02 வருடங்கள் 9 மாதம்

செய்கை		
வருடம்	தேறிய காகப்பாய்ச்சல்	திரண்ட தேறிய காகப்பாய்ச்சல்
	ரூ.000	ரூ.000
0	(2 650)	(2 650)
1	800	(1 850)
2	1 100	(750)
3	1 000	250
4	1 000	

(4) தேறிய நிகழ்காலப் பெறுமதி 250 000

செய்கை			
வருடம்	தேறிய காகப்பாய்ச்சல்	கழிவுக் காரணி	திரண்ட தேறிய காகப்பாய்ச்சல்
	ரூ.'000		ரூ.'000
0	(2 650)	1	(2 650)
1	800	0.9	720
2	1 100	0.8	880
3	1 000	0.7	700
4	1 000	0.6	600
			250

(ஆ) (1)

மகேஸிகா மகளிர் சங்கம்

2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான உற்பத்தி கணக்கு

	ரூ.	ரூ.
4/1 மூலப் பொருள் இருப்பு	43 000	
மூலப்பொருள் கொள்வனவு	350 000	
3/31 மூலப்பொருள் இருப்பு	(41 000)	
பயன்படுத்தப்பட்ட மூலப். கிரயம்		352 000
உற். சம்பளம்		101 000
மூலக் கிரயம்		453 000
உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்		
பொது மேந்தலைக் கிரயம்	113 100	
தையல் இயந்திரத் தேய்வு	50 000	
		163 100
மொத்த உற்பத்தி கிரயம்		616 100

(2)

மகேஸிகா மகளிர் சங்கம்

2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான தையல் நிலைய
வருமான செலவுக் கணக்கு

	ரூ.	ரூ.
விற்பனை		819 000
விற்பனைக் கிரயம்		
4/1 இருப்பு	60 000	
உற்பத்தி கிரயம்	616 100	
3/31 இருப்பு	(122 000)	(554 100)
மொத்த இலாபம்		264 900
செலவுகள் - விற்பனைச் செலவு	50 000	
- நிர்வாகச் செலவுகள்	100 000	(150 000)
தேறிய இலாபம்		144 900

(3)

மகேஸிகா மகளிர் சங்கம்

2016.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமான செலவுக் கணக்கு

	ரூ.	ரூ.
வருமானம்		
அங்கத்துவ கட்டணம்	325 000	
நன்கொடை	200 000	
கடன் வட்டி	80 000	
தையல் நிலைய இலாபம்	114 900	719 900
செலவுகள்		
நிர்வாகச் செலவுகள்	200 000	
திடீர் இடர் உதவி	250 000	(450 000)
மேலதிகம்		269 900

செய்கை

அங்கத்துவக் கட்டணக் கணக்கு			
மீ/வ	10 000	மீ/வ	20 000
வரு.செல.க/கு	325 000	காசு	300 000
மீ/செ	15 000	மீ/செ	30 000
	<u>350 000</u>		<u>350 000</u>

விற்பனை செய்த கைப்பைகளின் அலகுகள்

4/1 மீதி	200	விற்பனை வருமானம் 1820 x 450
வருடத்தினுள் உற்பத்தி	2 020	ரூ. 819 000
3/31 இல் மீதி	(400)	
	<u>1 820</u>	

அலகுக் கிரயம்

$$\frac{616\ 100}{2020} = \text{ரூ. } 305$$

இறுதி முடிவுப் பொருட்கள் 400 x 305 = ரூ. 122 000

உற்பத்திச் சம்பளம் 2020 x 50

$$\text{ரூ. } 101\ 000$$